

Tiip Maot Tel Jiit Su

提摩太前书

Sop Ddut Nul

1 Ngop heat Sep Ye Gut Sep nyi ngop heat hxaop laol ddea Jiit Dup Yet Sut zyl yaot zeal heat Bao Lop, ²su ggao Sep nrep yet nyi mu ngop ssu rryp zeal heat Tiip Maot Tel bbiit.

Hxe bbo、shao mel、ni sop, Sep Ye A Bba nyi ngop heat Sep Jiit Dup Yet Sut gie nap bbiit ku.

Jjop Kea Mgii

³Ngop Ma Qiip Den! leat taot, nap kea Yii Fup So rrao, hnu cao ggaot tap nyit yaop mut nrep vel hxit map biil, ⁴ao nyi dduet bi map chaop nyi map ggie heat zzep tap nul: Nvut tat dduet jjop zi a rry yao, Sep Ye nrep ni kiet rrao zeal du heat ndveal dduet tveat ddeat mat ddao. ⁵Ao ddet ni jji kea sut njo ni ngea; njo ni tao ao jjal heat ni nyi map bbiip heat ni gal、map mgie heat nrep ni bbu rrao yao ddeat ddao ngeat. ⁶Sup tat ddiil li mgeat haot geat gao ve heat dduet hxit, ⁷mut sul zeal nduet, ao ddet yaop hxit heat mba heat wo map gal.

问候

1 奉我们救主神和我们的盼望基督耶稣之命，作基督耶稣使徒的保罗，²写信给那因信主作我真儿子的提摩太。

愿恩惠、怜悯、平安，从父神和我们主基督耶稣归与你。

防备假道

³我往马其顿去的时候，曾劝你仍住在以弗所，好嘱咐那几个人不可传异教，⁴也不可听从荒渺无凭的话语和无穷的家谱；这等事只生辩论，并不帮助实现神的计划（“计划”原文也可作“培训”），这计划是凭着信心才能实现的。⁵但命令的总归就是爱；这爱是从清洁的心和无亏的良心、无伪的信心生出来的。⁶有人偏离这些，反去讲虚浮的话，⁷想要作教法师，却不明白自

⁸Ni jji nao zut ngeat viip cha zzu a rry hngul, a xit heat wo set; ⁹ni jji ni mgiep put chaot zeal du heat mat ngeap, jjop map zzu nyi dduat map nul heat, ni map juel gaol nyi yal tveat heat, ao jjal map sy nyi hxiip jjii njo heat, put mu hlep nyi sup fu heat, ¹⁰miit jja zeal nyi su zhel rryl njo heat, hnu cao kie nyi dduat ngie hxit heat, ao nyi rru qa mgii tveat heat nu ve ddea yet nyi mu jjop kea ngiep bbu ggeap heat chaot zeal du ngeat. ¹¹Tao qop chet biil heat Sep Ye tveat ngop kiet del heat dvaop ssea sop qo nyil hxit ngeat.

Sep Ye Yaop Shao Mel Qaop Chet

¹²Ngop vu lal ja ngop bbiit heat a xit heat Sep Jiit Dup Yet Sut qaop chet, xip ngop gie ni rryp mu na, ngop zyl xip zhao fu. ¹³Ngop jiit bbii Sep Ye ku tvul heat, hnu cao gup heat, tap vu zzet heat; ao ddet ngop shao mel wop, tao ngop map nrep、map gal taot zeal ngeat. ¹⁴Ao jiit ngop Sep hxe bbo waol rrao ddvep nri, ngop ggat Jiit Dup Yet Sut gao ddaot rrao nrep ni nyi njo ni wop. ¹⁵“Jiit Dup Yet Sut ssal hxiip jjii lyi, caop yal gut nduet” ddeat dduat tao nrep biil ngeat, yiip bel hxao laol biil ngeat. Caop yal gao ddaot rrao ngop yal ye tap yaop ngea, ¹⁶ao ddet ngop shao mel wop, tao Yet Sut Jiit Dup ngop yal ye put tao kiet rrao xip ni shel kaop ngea tveat ddeat ddao, gie mep dduat lyi xip nrep ssep sse hnu mgaol zap put nyil ddea mu ngeat. ¹⁷Tap lea zha、dvaop ssea gie chut map ddop、wo hxiap ma ddop、ssep sse cil

己所讲说的、所论定的。

⁸ 我们知道律法原是对的，只要人用得合宜；⁹ 因为律法不是为义人设立的，乃是为不法和不服的，不虔诚和犯罪的，不圣洁和恋世俗的，弑父母和杀人的，¹⁰ 行淫和亲男色的，抢人口和说谎话的，并起假誓的，或是为别样敌正道的事设立的。¹¹ 这是照着可称颂之神交托我荣耀福音说的。

感谢神的怜悯

¹² 我感谢那给我力量的我们主基督耶稣，因他以我有忠心，派我服侍他。¹³ 我从前是亵渎神的，逼迫人的，侮慢人的；然而我还蒙了怜悯，因我是不信、不明白的时候而做的。¹⁴ 并且我主的恩是格外丰盛，使我在基督耶稣里有信心和爱心。¹⁵ “基督耶稣降世，为要拯救罪人。”这话是可信的，是十分可佩服的。在罪人中我是个罪魁，¹⁶ 然而我蒙了怜悯，是因耶稣基督要在我这罪魁身上显明他一切的忍耐，给后来信他得永生的人作榜样。¹⁷ 但愿尊贵、荣耀归与那不能朽坏、不能看见、永世的君王、独一的神，直到永永远远。阿们。

ddu vu mii、tap lea a rry heat Sep Ye ggaot bbiit ku, ddvup ddvup sse sse kea. At Mi.

¹⁸Ngop ssu Tiip Maot Tel ap, ngop jiit bbiit nap heat mot hxit jiit du ddu nyil mu, daop zha tao jao nap bbiit, nap ggat tao yet nyi mu ya yeat zhanl ggaot ndup ddo, ¹⁹tie tie nrep ni map bbiip heat ni zut sseat du. Sup ni zut li mgeat ze rryp kea kiet rrao hliil ddva lo seat rra. ²⁰Gao ddaot Xue Mii Ne nyi Yal Liip Shat Dal wop, ngop xip heat gie hop Sa Danl bbiit, xip ggat ndup hxit ssaop ze bao sup ta hxit.

Kea Ddva Heat Mut Qeal

2 Ngop nap kea, dii tap nao caop ddiil chaot keap keap mu kea jjea、kea ddva、sup chaot luep, bbop yip hngul; ²vu mii nyi fel sseat put keaop ngea yi tao seat rra, a xit heat ggat ni juel gaol、mgiep la、ni sop wop yiil wop mu gao rrao. ³Tao zut ngeat, Sep Ye a xit heat Gut Sep jiit rrao xip ddvo ddop ngeat. ⁴Xip caop ddiil ggat wo gut, jjop kea wo gal ku. ⁵Sep tap yaop a rry wop, Sep Ye nyi hnu cao gao ddaot, baop sul tap yaop a rry wop, ssal hxip jjii lyi hnu cao mu heat Jiit Dup Yet Sut ngea; ⁶xip yaop mgeap na dva dva yet pii zeal, taot chaop kea ggop, nvut tao ze tveat ddeat ddao hngul. ⁷Ngop tao yet nyi mu zyl ssaop, jjop kea jol heat zeal、zyl yaot zeal、ddeat bbop sul sy fu zeal, xip heat mut nrep, rryp kea nzaol, ngop hxit heat ddu rryp ngea, mgii heat mat ngeap.

⁸Ngop su zhel ggat ni la map wop, jjop

¹⁸我儿提摩太啊，我照从前指着你的预言，将这命令交托你，叫你因此可以打那美好的仗，¹⁹常存信心和无亏的良心。有人丢弃良心，就在真道上如同船破坏了一般。²⁰其中有许米乃和亚历山大，我已经把他们交给撒但，使他们受责罚，就不再谤讟了。

关于祷告的教导

2 我劝你，第一要为万人恳求、祷告、代求、祝谢；²为君王和一切在位的，也该如此，使我们可以敬虔、端正、平安无事地度日。³这是好的，在神我们救主面前可蒙悦纳。⁴他愿意万人得救，明白真道。⁵因为只有一位神，在神和人中间，只有一位中保，就是成为人的基督耶稣；⁶他舍了自己做万人的赎价，到了时候，这事证明出来了。⁷我为此奉派，作传道的、作使徒、作外邦人的师傅，教导他们相信，学习真道，我说的是真话，并不是谎言。

⁸我愿男人无忿怒，无争

zi ddea map wop ku (“zi ddea” ao nu “nduet nvu” ddeat), ao jjal sy lal dul yiip dot, keap ddea rrao jiit kea ddva. ⁹Ao nyi nyit neal ggat map syt geal、yaop hxal、mgiep mgie mbu gie ndie ddea mu, hnu dveat、shel miit、bbop nrup nyi pii ka mbu gie ndie ddea mu tap mup; ¹⁰Mup lu zut wop set yaop gie Sep Ye qaop chet ddeat hxit heat nyit neal seat ye. ¹¹Nyit neal at ssaot ssaot mu jjop kea nzaol, dduat nul a rry mu. ¹²Ngop nyit neal ggat jjop kea hxit map biil, ao nyi xip ggat su zhel hxal map biil, at ssaot ssaot mu a rry mu hngul. ¹³Jiit zil heat Yal Dant ngea, mep zil heat Xuet Vat ngea; ¹⁴Ao jiit Yal Dant heat hop ssao heat mat ngeap, nyit neal heat hop ssao, bbep yal ddu leat ngeat. ¹⁵Ao ddet nyit neal tie tie nrep ni、njo ni nyi yaop hxal ao jjal sy sseat nao, yao kiet rrao wo gut ddop.

Hxal Hlaol Put

3 “Sup hxal hlaol put hxil ddea zap nduet nao, nvut zut njo ngeat.” Dduat tao wo nrep ngeat. ²Hxal hlaol put mu heat, hxit ddea mat wo, nyit neal tap yaop sut yue a rry mu, tveat du、yaop hxal、mgiep la、ni jjuiep mu miil vu put xi, mut qeal geal hngul. ³Nryp yet nyi mu nvut map tva, sup ma ndup; mop leap、map zil、tvul shel laol geal; ⁴zut zu mu yaop hxip hxal, ap mel ssu ggat nvut kaop ngea mgiep la mu、ddut mu (ao nu “mgiep mgiep la la mu ap mel ssu ggat dduat mu” ddeat). ⁵Sup yaop hxip hxal wo mat se, keap sao Sep Ye hiet mut hxal ddo let? ⁶Nrep bbii heat hnu cao hxal hlaol put zeal map biil, a laot xip yaop

论 (“争论”或作“疑惑”)，举起圣洁的手，随处祷告。⁹又愿女人廉耻、自守，以正派衣裳为妆饰，不以编发、黄金、珍珠和贵价的衣裳为妆饰；¹⁰只要有善行，这才与自称是敬神的女人相宜。¹¹女人要沉静学道，一味地顺服。¹²我不许女人讲道，也不许她辖管男人，只要沉静。¹³因为先造的是亚当，后造的是夏娃；¹⁴且不是亚当被引诱，乃是女人被引诱，陷在罪里。¹⁵然而，女人若常存信心、爱心，又圣洁自守，就必在生产上得救。

监督的资格

3 “人若想要得监督的职分，就是羡慕善工。”这话是可信的。²作监督的，必须无可指责，只作一个妇人的丈夫，有节制、自守、端正、乐意接待远人，善于教导。³不因酒滋事，不打人；只要温和、不争竞、不贪财；⁴好好管理自己的家，使儿女凡事端庄、顺服。⁵人若不知道管理自己的家，焉能照管神的教会呢？⁶初入教的，不可作监督，恐怕他自高自大，就落在魔鬼所受的刑罚里。⁷监

ddet sup mat rraop mu ze bbep caop bbu mot ssaop heat shu ddu dda lo jii. ⁷Hxal hlaol put yi map nrep put bbu rrao mel ddu zut wop hngul, a laot mup lu sup hxit, bbep caop bbu mot ddup na dda lo.

Nvut Zeal Put

⁸Nvut zeal put zeal heat yi tao seat rra: Mgiep la mu hngul, hlul nyit ga tap ddiel, nryp ndao tap njo, map mgiep heat tvul shel kiet tat du; ⁹cy tvul ni gal zyl, rryp kea vii nvut baop sseat hngul. ¹⁰Caop tat ddup yi jiit rrao shyt ssaop hngul, hxit ddea map wop set xip heat ggat nvut zeal put zeal. ¹¹Nvut zeal mop (Xiiit Lāp mba "myit neal" ddeat) yi tao seat rra: mgiep la mu hngul, sup yet nyi tap hxit, tveat du wop, nvut kaop ngea ni rryp. ¹²Nvut zeal put nyit neal tap yaop sut yue a rry mu, zut zu mu yaop ap mel ssu nyi hxip hxal. ¹³Nvut zeal put zeal geal heat, yaop mu ya yeat hxil ddea hxil, ao jiit Jiit Dup Yet Sut gao ddaot rrao heat rryp kea kiet rrao ni ye wop.

Ni Juel Gaol Heat Haop Ngaop

¹⁴Ngop jol mu nap heat bbu leat nduet, ao set jiit ze nvut tat ddiil ggao nap heat bbiit. ¹⁵Ngop nvut ndvea mep shel ddeat jiit, nap yi Sep Ye hxil rrao keap seap zeal, hxip tao ddeat gao rrao heat Sep Ye nrep hiet, rryp kea lao ssep nyi cheap qii ngea. ¹⁶Ye rryp! Ni juel heat vii nvut, tao seat map na heat tap yaop map wop: Sep Ye geap bbu fu rrao na mgao rret ngea,

Sy Yi let gie mgiep diil,

督也必须在教外有好名声，恐怕被人毁谤，落在魔鬼的网罗里。

执事的资格

⁸作执事的，也是如此；必须端庄，不一口两舌，不好喝酒，不贪不义之财；⁹要存清洁的良心，固守真道的奥秘。¹⁰这等人也要先受试验，若没有可责之处，然后叫他们作执事。¹¹女执事（原文作“女人”）也是如此；必须端庄，不说谗言，有节制，凡事忠心。¹²执事只要作一个妇人的丈夫，好好管理儿女和自己的家。¹³因为善作执事的，自己就得到美好的地步，并且在基督耶稣里的真道上大有胆量。

敬虔的奥秘

¹⁴我指望快到你那里去，所以先将这些事写给你。¹⁵倘若我耽延日久，你也可以知道在神的家中当怎样行；这家就是永生神的教会，真理的柱石和根基。¹⁶大哉！敬虔的奥秘，无人不以为然：就是神在肉身显现，

被圣灵称义

mii zyl sul wo hxaop,
 jol ddeat bbop sul dvut,
 hxiip jjii hnu cao wo nrep,
 gie xi dvaop ssea gao ddaot rrao ngeat.

被天使看见，
 被传于外邦，
 被世人信服，
 被接在荣耀里。

Rryp Kea Li Mgeat Sul Wop Hxit Jiit Du

4 Sy Yi mgieip mgie mu hxit, mep dduut lyi heat nyip hxa, rryp kea li mgeap ho, hnu cao heat hop heat yi vel nyi caop bbu jjop kea dduut nul heat wop hngul. ²Tao mgie dduut hxit heat hnu cao ddeat bbop hxaop njii ggut yet nyi ngea; caop tat dduup ni gal heap neap let jjiit nzaop sea rra. ³Xip heat keap qiit ndeap, ao nyi zzu ddea jiil (ao nu “sup ggat cel map zzu” ddeat), Sep Ye let zil、nrep nyi rryp kea gal put ggat qaop chet sseat mu zap ggat ddiil ngea. ⁴Sep Ye let zil heat kaop ngea jiit zut ngeat, qaop chet mu zap nao, mgeap biil heat tap dduup map wop; ⁵kaop ngea jiit Sep Ye jjop kea nyi hnu cao kea jjea yet nyi mu tvil ao jjal sy ggol.

Jiit Dup Yet Sut Nvut Zeal Put Zut

⁶Nap nvut tat ddiil gie vil nyip tea kul yiip nyuet nao, Jiit Dup Yet Sut nvut zeal put zut, jjop rryp dduut mba kiet rrao mut geal zap ggol ngeat. ⁷Hxiip jjii ni jji mba miit nyi nyit neal mot gao ve heat dduut ggaot li hop, ni juel gaol kiet rrao yaop zaop. ⁸“Geap bbu zaop, zut bbo ne xi; ni juel gaol a rry nvut kaop ngea jiit zut bbo wop ye, tat cil nyi lyip cil xuep du wop.” ⁹Dduut tao nrep biil ngeat, hxao laol biil biel ngeat. ¹⁰Ngop heat nvut nja vu teal, tao yet nyi ngea, ngop heat hxaop

预言有人离弃真道

4 圣灵明说，在后来的時候，必有人离弃真道，听从那引诱人的邪灵和鬼魔的道理。²这是因为说谎之人的假冒；这等人的良心如同被热铁烙惯了一般。³他们禁止嫁娶，又禁戒食物，就是神所造、叫那信而明白真道的人感谢着领受的。⁴凡神所造的物都是好的，若感谢着领受，就没有一样可弃的；⁵都因神的道和人的祈求，成为圣洁了。

基督耶稣的好执事

⁶你若将这些事提醒弟兄们，便是基督耶稣的好执事，在真道的话语和你向来所服从的善道上得了教育。⁷只是要弃绝那世俗的言语和老妇荒渺的话，在敬虔上操练自己。⁸“操练身体，益处还少；惟独敬虔，凡事都有益处，因有今生和来生的应许。”⁹这话是可信的，是十分可佩服的。¹⁰我们劳苦努力，正是为此，

laol ddea ssep sse hnu mgaol Sep Ye lal rrao; xip caop kaop ngea Gut Sep ngea, waol rrao seat nrep yao Gut Sep ngea.

¹¹Nvut tat ddiil nap sup dduut fiip nyi sup mut hngul. ¹²Sup ggat nap gie kaol tea cel mu tap na, mba miit、mup lu、njo ni、nrep ni、ao jjal kiet rrao, jiit nrep yao nyil ddea mu hngul. ¹³Nap su yuep、ku diil、mut qeal gie kie, ngop lyip taot kea hngul. ¹⁴Nap wo wop heat hxe bbo, jiit bbii hxit jiit du dduut nyil mu, pup mot na dva dva lal ssi taot rrao gie nap bbiit heat hxe bbo gie tveat ni kiet mat del mu tap mup. ¹⁵Nvut tat ddiil nap vu ku mu geat zeal, ao jiit nvut tat ddiil kiet rrao ni tap giel a rry mu, na dva dva ggat nap yao leap na ddeat ddao. ¹⁶Nap bbep ddeap hngul, yaop nyi yaop mut heat baop sseat, nvut tat ddiil kiet rrao ni tap lea hngul; Tao seat zeal nao, yaop mot yi wo gut ddop, nap dduut nul heat yi wo gut ddop.

Tveat Sup Bbu Gat Heat Viip

5 Mot sul gie hxit biep ho map biil, xip gie a bba seat kea; hlal sul gie vil nyip seat kea; ²Mot sul mop gie a ma seat kea; Qiit hlal gie mop neal seat kea; ao jjal duet duep mu hngul. ³Dduut rryp met chu mop ngea heat gie hxao laol hngul. ⁴Met chu mop ap mel ssu wop nu ap mel hlii、ssu hlii wop nao, xip heat ggat jiit yaop hxil rrao zut ddea zeal nzaol, a bba a ma hxe bao; tao Sep Ye jiit rrao jjuiep mu zap ddo ngeat. ⁵Dea lea lea mu deap ddea map wop、ddut rryp met chu mop ngea ggaot, Sep Ye hxao laol, mii kiet

因我们的指望在乎永生的神；他是万人的救主，更是信徒的救主。

¹¹这些事，你要吩咐人，也要教导人。¹²不可叫人小看你年轻，总要在言语、行为、爱心、信心、清洁上，都做信徒的榜样。¹³你要以宣读、劝勉、教导为念，直等到我来。¹⁴你不要轻忽所得的恩赐，就是从前借着预言，在众长老按手的时候赐给你的。¹⁵这些事你要殷勤去做，并要在此专心，使众人看出你的长进来。¹⁶你要谨慎自己和自己的教训，要在这些事上恒心；因为这样行，又能救自己，又能救听你的人。

对别人的责任

5 不可严责老年人，只要劝他如同父亲；劝少年人如同弟兄；²劝老年妇女如同母亲；劝少年妇女如同姐妹；总要清清洁洁的。³要尊敬那真为寡妇的。⁴若寡妇有儿女，或有孙子、孙女，便叫他们先在自己家中学着行孝，报答亲恩；因为这在神面前是可悦纳的。⁵那独居无靠、真为寡妇的，是仰赖神，昼夜不住地祈求祷告。⁶但那

mii nyip map no mu kea jjea kea ddva ngeat. ⁶Ao ddet zzu njo met chu mop ggaot, gao rrao taot yi xiil ngeat. ⁷Nvut tat ddiil nap xip heat mut, xip heat ggat hxit ddea mat wo hngul. ⁸Sup ggeap ggea map gut nao, rryp kea bao, map zut map nrep heat ddet jiit map bbu xi, yaop hxip ddaot hnu cao map gut heat, waol rrao tao seat rra. ⁹Ggao su kiet del heat met chu mop, kaol tea qaol ceap kaol ddvep, tap ssep jiit sut yue tap yaop qiit a rry mu, ¹⁰ao nyi zut ddea zeal heat mel ddu wop, ap mel ssu hngul seat, miil vu put xi, sy yaot qiil cy, shu ddu ssaop put zal, vu teal nvut zut kaop ngea tut hngul. ¹¹Kaol teal cel nyit neal nao xip naop biil, xip heat ni ggea lea, Jiit Dup bbu tvut bao taot, ze qiit sup bbiit nduet. ¹²Xip heat yal diil ssaop nao, jiit bii tveat heat rru qa mgeap ho; ¹³ao jiit xip heat ndvaop nzaop, tap yi tap yi mu zhaol; ndvaop map hxit ddi, hxit nvu mba qa, nvut mat ngeap heat guanp rru, hxit cha map kea heat ddu ddeat hxit. ¹⁴Ao set ngop kaol tea cel heat met chu mop ggat qiit sup bbiit, ap mel ssu hngul, hxip ddaot ja, bbe ddea gie ggeap ba map bbiit ku; ¹⁵zhaol bao geat Sa Danl ddu mgal lo heat wop. ¹⁶Sep nrep heat nyit neal, hxip ddaot met chu mop wop nao, yaol mu xip heat zal, hiet nrep nja map biil set hiet nrep ggat ddu rryp deap ddea map wop heat met chu mop ggaot zal.

¹⁷Hiet mut hxal heat pup mot ggaot, bbop bbo ja jot qaop chet zap mu na cha, nvut nja mu jjop kea hxit sup mut ggaot, waol rrao tao seat rra cha. ¹⁸Su kiet: "Nyue

好宴乐的寡妇，正活着的时候，也是死的。⁷这些事你要嘱咐她们，叫她们无可指责。⁸人若不看顾亲属，就是背了真道，比不信的人还不好，不看顾自己家里的人，更是如此。⁹寡妇记在册子上，必须年纪到六十岁，从来只作一个丈夫的妻子，¹⁰又有行善的名声，就如养儿子女，接待远人，洗圣徒的脚，救济遭难的人，竭力行各样善事。¹¹至于年轻的寡妇，就可以辞她，因为她们的情况发动，违背基督的时候，就想要嫁人。¹²她们被定罪，是因废弃了当初所许的愿；¹³并且她们又习惯懒惰，挨家闲游；不但是懒惰，又说长道短，好管闲事，说些不当说的话。¹⁴所以我愿意年轻的寡妇嫁人，生养儿女，治理家务，不给敌人辱骂的把柄；¹⁵因为已经有转去随从撒但的。¹⁶信主的妇女，若家中有寡妇，自己就当救济她们，不可累着教会，好使教会能救济那真无倚靠的寡妇。

¹⁷那善于管理教会的长老，当以为配受加倍的敬奉；那劳苦传道教导人的，更当如此。¹⁸因为经上说：“牛在

jjip rrao chyp nya taot, xip kea shut map biil” ddeat hxit, ao nyi: “Nvut mu put vu pii ja cha keap ngeat” ddeat hxit. ¹⁹Pup mot nvaop heat su, diip sul nyit sea yao map wop ze tap zap. ²⁰Yal tveat heat hnu cao, xip gie na dva dva jiit rrao hxit, ve yiit ggat yi jjao cha.

²¹Ngop Sep Ye nyi Jiit Dup Yet Sut, ao nyi seal ssaop heat mii zyl sul jiit rrao nap heat mut: Ddut tat ddiil zeal sseat hngul, nduet nvu map biil, nvut zeal yi nduet vel map biil. ²²Sup chaot lal ssi heat ni jji tut, jaol mup jaol nvet mu map biil; sup yal kiet rrao bbop tap wop, yaop cy tvul baop sseat hngul. ²³Nap waol bu sha map hea, zat nvu yep mu nop ssao, bao jiit bbii seat yiip ddeat tap ndaop, nryp it rry ja jot biil.

²⁴Caop tap ddiip yal nao ddeat ddao ngeat, jiit nvut gal ddea jiit kea seat rra; caop tap ddiip yal nao, mep ddut set gao ddut mgal ngeat. ²⁵Tao seat rra, zut mup lu yi ddeat ddao heat wop; ddeat map ddao ggaot yi wo sseat du map ddop.

6 Li gul juet rrao zyl lal zeal heat, yaop sep pu gie hxao laol ddi lal mat lep mu na cha, a laot Sep Ye mel ddu nyi jjop kea sup let ku tvup. ²Zyl lal jjop kea nrep heat sep pu wop nao, xip chaot vil nyip ngea ze xip hxao map laol mu map biil; waol rrao ni kiet del mu xip zhao fu hngul, zhao fu zut bbo wop heat, rryp kea nriep njo ssaop heat ngea. Nap tao gie sup mut、sup kea hngul.

场上踹谷的时候，不可笼住它的嘴。”又说：“工人得工价是应当的。”¹⁹控告长老的呈子，非有两三个见证就不要收。²⁰犯罪的人，当在众人面前责备他，叫其余的人也可以惧怕。

²¹我在神和基督耶稣，并蒙拣选的天使面前嘱咐你；要遵守这些话，不可存成见，行事也不可有偏心。²²给人行按手的礼，不可急促；不要在别人的罪上有份，要保守自己清洁。²³因你胃口不清，屡次患病，再不要照常喝水，可以稍微用点酒。

²⁴有些人的罪是明显的，如同先到审判案前；有些人的罪是随后跟了去的。²⁵这样，善行也有明显的；那不明显的，也不能隐藏。

6 凡在轭下作仆人的，当以自己主人配受十分的恭敬，免得神的名和道理，被人亵渎。²仆人有信道的主人，不可因为与他是弟兄就轻看他；更要加意服侍他，因为得服侍之益处的，是信道蒙爱的。

Jjop Kea Mgii Nyi Mbaos Rryp

³Nrep vel hxit heat wop, a xit heat Sep Yet Sut Jiit Dup mgiep dduut nyi ni juel gaol heat jjop kea ggaot hol heat dduut map nzaol heat wop nao, ⁴xip yaop dduet sup mat rraop, tap dduut map set, ka nvut a rryy dduut nul njo, mba miit zi hxit ngeat, tao dduet ddepp, ze ni mat lyip、ful zi、mup lu hxit、nvut mu nduet, ⁵ao nyi ni ddva、rryy kea mgeap bbep put rryl zi heat yao ddeat ddao. Xip heat ni juel gaol gie pii shul heat jjop mop mu. ⁶Ao dduet laol set heat ni gie ni juel gaol chaot, ze ye bbop ngea ggol; ⁷a xit heat eap zheat bbiit hxip jjii mat lyip, eap zheat yi bbiit dea map biil, ⁸wo vil wo zzu ze ni laol cha. ⁹Ao dduet bbop nduet heat hnu cao ggat ddiil ze ndvea heat hop leat, bbep kiep zha nyi map sep hxet、hiel ddea wop heat ni luep zat gea gao ddaot rrao, sup ggat ddva nyi chup ci gao ddaot nvut. ¹⁰Ni tvul shel kiet du nao, yal kaop ngea zzep ngea; sup ni tvul shel kiet du, ze jjop rryy bbu rrao heat hop ddeat ddao, nduet shu zat gea ja yaop gie mgeal tup ho.

Ya Yeat Heat Zhal Ndup

¹¹Ao dduet nap Sep Ye heat hnu cao tao, nvut tat ddiil bet hop, mgiep teal、ni juel gaol、nrep ni、njo ni、ni shel、mop leap zhot hngul. ¹²Nap rryy kea yet nyi mu ya yeat heat zhal ndup, ssep sse hnu mgaol baop sseat hngul. Nap tao yet nyi mu kul ssaop, ao nyi jjo hxaop put zat gea jiit rrao ya yeat heat jjo hxaop hxit ggol. ¹³Ngop kaop ngea ggat gao

假道理和真财富

你要以此教训人、劝勉人。³若有人传异教，不服从我们主耶稣基督纯正的话与那合乎敬虔的道理，⁴他是自高自大，一无所知，专好问难，争辩言词；从此就生出嫉妒、纷争、毁谤、妄疑，⁵并那坏了心术、丧失真理之人的争竞。他们以敬虔为得利的门路。⁶然而，敬虔加上知足的心便是大利了；⁷因为我们没有带什么到世上来，也不能带什么去，⁸只要有衣有食，就当知足。⁹但那些想要发财的人，就陷在迷惑，落在网罗和许多无知有害的私欲里，叫人沉在败坏和灭亡中。¹⁰贪财是万恶之根，有人贪恋钱财，就被引诱离了真道，用许多愁苦把自己刺透了。

美好的仗

¹¹但你这属神的人，要逃避这些事，追求公义、敬虔、信心、爱心、忍耐、温柔。¹²你要为真道打那美好的仗，持定永生。你为此被召，也在许多见证人面前，已经作了那美好的见证。¹³我在叫万物生活的神面前，并在向本丢·彼

rrao heat Sep Ye jiit rrao, ao nyi Ben Diut•Bii Lat Dot bbu jjo hxaop ya yeat zeal nvut heat Jiit Dup Yet Sut jiit rrao nap mut: ¹⁴Daop zha tao baop sseat, it rry at jiit map shut, hxit ddea mat wo ddu a xit heat Sep Yet Sut Jiit Dup na mgao rret kea. ¹⁵Nyip hxa kea ggop, qaop chet biil、xip tap yaop ddeat vu mii kaop ngea vu mii、sep pu kaop ngea sep pu, ¹⁶xip tap yaop ddeat map xiil、hnu cao wo leap ma ddop heat bbop gao ddaot rrao, hnu cao wo hxaop ma nvut nyi wo hxaop ma ddop heat ngea, xip tveat ddeat ddao hxe. Tap lea zha nyi ssep sse fel nao gie xip bbiit ku. At Mi.

¹⁷Nap tat cil rrao mbao ddvep put mut, yaop ddet sup mat rraop mu tap mup, lea la heat tvul shel yi tap deap; hxe bbop kaop ngea ja a xit heat ggat rraop sop tvop heat Sep Ye a rry deap. ¹⁸Ao nyi xip heat mut zut ddea zeal, nvut zut kiet rrao mbao ddvep, ni ku mu ja ddeat ddao, jjupep lea mu ja sup bbiit (“ja sup bbiit” ao nu “nduet sup kea” ddeat), ¹⁹yaop chaot ya yeat heat cheap qii zyl du, mep dduot chaot zeal du, xip heat ggat ngeap rry hnu mgaol ggaot baop sseat.

²⁰Tiip Maot Tel ap, nap dul nap kiet chet heat baop sseat, hxip jjii ni jji hxit heat gao ve dduot nyi rryep kea ndeap、ngeap seat ao ddet map ngeap mu heat set hxaop gao ve dduot. ²¹Yaop gie set hxaop tao wop heat hnu cao wop, ze rryep kea kiet rrao sea lo.

Hxe bbo ggat tie tie nap heat chaot rraop ku.

拉多作过那美好见证的基督耶稣面前嘱咐你：¹⁴要守这命令，毫不玷污，无可指责，直到我们的主耶稣基督显现。¹⁵到了日期，那可称颂、独有权能的万王之王、万主之主，¹⁶就是那独一不死、住在人不能靠近的光里，是人未曾看见，也是不能看见的，要将他显明出来。但愿尊贵和永远的权能都归给他。阿们。

¹⁷你要嘱咐那些今世富足的人，不要自高，也不要倚靠无定的钱财；只要倚靠那厚赐百物给我们享受的神。¹⁸又要嘱咐他们行善，在好事上富足，甘心施舍，乐意供给人（“供给”或作“体贴”），¹⁹为自己积成美好的根基，预备将来，叫他们持定那真正的生命。

²⁰提摩太啊，你要保守所托付你的，躲避世俗的虚谈和那敌真道、似是而非的学问。²¹已经有人自称有这学问，就偏离了真道。

愿恩惠常与你们同在。